



தகவல்

அரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 812/B/19

திரு A. தனுக்கோடி

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு A. தனுக்கோடி மற்றும் பொது தகவல் அலுவலர், திரு கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 15.10.2018 தேதியிட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், கிராமம் எண் 22, சவரிமங்களம் கிராமம், நத்தம் புல எண் 1163/6, S. கைலாசபுரம் வீட்டுமனை 5/63 சர்ச் தெருவில் உள்ள மனைக்கு ஆதிநாராயண நாடார் மகன் ராஜாமணி (1) மற்றும் பால் நாடார் மனைவி சர்வநாதி அம்மாள் (2) ஆகிய இருவரின் பேரில் கூட்டு பட்டா எண் 359 வழங்கப்பட்டதன் விவரங்கள் தொடர்பாக ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 26.11.2018 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 28.01.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு ஏற்கனவே தகவல்கள் அனைத்தும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்றைய விசாரணையில் மனுதாரர் தனக்கு தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யான தகவல்கள் என்றும், பொய்யான தகவல்களை தன்னால் ஏற்க இயலாது என்றும், எனவே தான் கோரியுள்ள தகவல்களை தனக்கு பெற்று தருமாறு ஆணையத்திடம் வேண்டி கொண்டார்.

5. மேற்சொன்ன ஆவணங்களை பரிசீலிக்கையில், மனுதாரருக்குரிய தகவல்கள் அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நன்கு உணர முடிகிறது. இருப்பினும் மனுதாரர் பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என ஆணையம் கருதி, மேற்படி மனுதாரரின் தகவல் சம்பந்தமான விசாரணையை, தூத்துக்குடி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தீர விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

1. மனுதாரரின் 15.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக, தூத்துக்குடி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், மனுதாரர் கோரியுள்ள தகவல் அடங்கிய ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 18(3)(b)ன்கீழ் ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், தலைமை நில அளவையர் மற்றும் மனுதாரரையும் விசாரணைக்கு அழைத்து, விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, தூத்துக்குடி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் மூலம் இவ்வாணையத்திற்கு பதிவஞ்சல் மூலம் சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 812/B/19

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்,
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

திரு A. தனுக்கோடி,
எண் 69-B, அன்னை சத்யா நகர்,
மூலகடை, சென்னை 600 110.

Copy to: File
SCPA-12.11.20